



# தமிழ்நாடு அரசிதழ்

ஆணையின்படி வெளியிடப்பட்டது.

எண் 9]

சென்னை, புதன்கிழமை, பிப்ரவரி 28, 2024  
மாசி 16, சோபகிருது, திருவள்ளூர் ஆண்டு-2055

## பகுதி II—பிரிவு 2 இன் இணைப்பு

அரசாங்க அறிவிப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்புகள்

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை  
அறிவிக்கை

[அரசாணை (பு) எண். 346, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு [J2]த் துறை, 20 ஜூன் 2023.]

1948-ஆம் ஆண்டு குறைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் XI/1948) 5 ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (அ) பகுதியிலும், 9 ஆம் பிரிவிலும் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள் தங்கும் விடுதிகள் மற்றும் உணவகங்களில் பணிபுரிவோருக்கான குறைந்தளவு ஊதியங்கள் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு தமிழ்நாடு அரசிற்கு ஆலோசனை வழங்குவதற்காக பின்வரும் நபர்களைக் கொண்ட குழு ஒன்றினை இதனால் நியமிக்கிறார்:-

தனி நபர்கள்:-

1. தொழிலாளர் துறையின் கூடுதல் ஆணையர், மதுரை. தலைவர்
2. தொழிலாளர் துறையின் உதவி ஆணையர் (அமலாக்கம்), மதுரை. செயலாளர்
3. உதவி இயக்குநர், உறுப்பினர்  
பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை, சென்னை-600 006.

வேலையளிப்பவரின் பிரதிநிதிகள்:-

1. திரு. K.T. ஸ்ரீநிவாச ராஜா, உறுப்பினர்  
எண். 9, எம்.ஜி. சாலை, சாஸ்திரி நகர்,  
அடையாறு, சென்னை-600 020,
2. திரு. எம். ரவி, உறுப்பினர்  
தலைவர்  
சென்னை ஓட்டல்கள் சங்கம்,  
எண்.34, டெவலப்படு பிளாட்ஸ்,  
கிண்டி தொழிற் பேட்டை,  
சென்னை-600 032.

3. திரு. R. ஸ்ரீநிவாசன், உறுப்பினர்  
தமிழ்நாடு ஓட்டல்கள் சங்கம் மற்றும்  
மதுரை மாவட்ட ஓட்டல்கள் சங்கம்,  
உரிமையாளர், வாசன் டிபன் ஹோம்,  
எண்.198B, அரண்மனை சாலை,  
மதுரை-625 001.
4. திரு. T. சிவசங்கரன், உறுப்பினர்  
தமிழ்நாடு ஓட்டல்கள் சங்கம் மற்றும்  
சென்னை ஓட்டல்கள் சங்கம்,  
1A, பிளாக் 3, சீப்ரோஸ் ஆர்க்கிட்,  
வேளச்சேரி, சென்னை-600 042.
5. திரு. M. வேங்கடசுப்பு, உறுப்பினர்  
தமிழ்நாடு ஓட்டல்கள் சங்கம் மற்றும்  
வேலூர் மாவட்ட ஓட்டல்கள் சங்கம்,  
எண்.26, முத்தன்னா நகர்,  
வேலூர்-632 001.

**தொழிலாளர்களின் பிரதிநிதிகள்:-**

1. திரு. T. செல்வராஜ், உறுப்பினர்  
தொழிலாளர் முன்னேற்றச் சங்க பேரவை,  
எண். 3645, தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய  
குடியிருப்புகள், 53-ஆவது குறுக்கு தெரு,  
செம்மஞ்சேரி சென்னை-600 119.
2. திரு. M. ராதா கிருஷ்ணன், உறுப்பினர்  
அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸ் (AITUC),  
எண்.29/14, பொன்னகரம் பிராட்வே,  
2-ஆவது குறுக்கு தெரு,  
மதுரை-625 016.
3. திரு. A.L. ராஜா உறுப்பினர்  
இந்திய தொழிற் சங்க மையம்,  
எண். 25, சிரியன் தேவாலயக் குறுக்குத் தெரு,  
கோயம்புத்தூர்-641 001.
4. திரு. D. ஆனந்தன், உறுப்பினர்  
இந்திய தேசிய தொழிற் சங்க காங்கிரஸ்,  
எண்.19, டேனியல் பள்ளி தெரு,  
கந்தசாமி நகர் விரிவாக்கம்.  
பூவிருந்தவல்லி, சென்னை-600 056.
5. திரு. V. சுரேஷ், உறுப்பினர்  
ஹிந்த் மஸ்தூர் சபா,  
எண்.52/62, வி.எஸ். முதலி தெரு,  
சைதாப்பேட்டை, சென்னை-600 015.

**முகமது நசிமுத்தின்,**  
அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்.

(குமிழாக்கம்)

**ந. அருள்,**  
இயக்குநர் (கூ.பொ),  
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி  
(மொழியெயர்ப்பு)த் துறை.